

சிறுநிலவுடமையாளர் வேளாண்மை தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் - 2024

சிறுநிலவுடமையாளர் வேளாண்மை தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கும் (ஐஎவ்ஏடி) இடையில் கைச்சாத்திடப்பட்ட 2017 யூன் 26 ஆந் திகதிய 2000001843 ஆம் இலக்க கடன் உடன்படிக்கை, 2017 நவம்பர் 21 ஆந் திகதிய 2000001984 ஆம் இலக்க கடன் உடன்படிக்கை மற்றும் 2019 மே 16 ஆம் திகதிய 2000002639 ஆம் இலக்க கடன் உடன்படிக்கை என்பவற்றின் 9.03 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

கடன் உடன்படிக்கையின் பிரகாரம், விவசாய அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் SAPP இற்காக ஸ்தாபிக்கப்பட்ட செயற்திட்ட முகாமைத்துவ பிரிவு அமுல்படுத்தல் முகவராக உள்ளது.

வணிகம் சார்ந்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் முறைமையில் ஈடுபட்டுள்ள 57,000 சிறுநிலவுடமையாளர் குடும்பங்களின் வருமானம் மற்றும் உணவு தரத்தை நிலையாக அதிகரிப்பதே செயற்திட்டத்தின் குறிக்கோளாகும். செயற்திட்டத்தின் செயற்பாடுகள் வணிக பங்குடமைக்கான அணுகல், கிராமிய நிதிக்கான அணுகல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவம் மற்றும் கொள்கை உரையாடல் ஆகிய மூன்று கூறுகளின் கீழ் அமுல்படுத்தப்படுகிறது.

கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா. 17,165 மில்லியனுக்குச் சமமான ஐ.அ.டொலர் 105 மில்லியனாக உள்ளதுடன் அதில் ரூபா. 8,893 மில்லியனுக்குச் சமமான ஐ.அ.டொலர் 54.4 மில்லியன் தொகை விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தால் (ஐஎவ்ஏடி) நிதியளிப்புச் செய்யப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. மிகுதி தொகை ரூபா. 3,155 மில்லியனுக்குச் சமமான ஐ.அ.டொலர் 19.3 மில்லியன் இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2017 யூன் 26 இல் தொடங்கியிருந்ததுடன் 2023 யூன் 30 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது. எனினும் செயற்திட்ட செயற்பாடுகளின் பூர்த்தி செய்தல் திகதி 2025 யூன் 30 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 அபிப்பிராயம்

செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான செலவீனக்கூற்றினையும் அதனது காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுக்கான தொடர்பு	இணங்காமை/கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணங்கள் நி.பி 756 மற்றும் நி.பி 757	வருடாந்த கணக்கெடுப்பு நியமனம் ஆண்டும் திசம்பர் 15 அல்லது அதற்குள் செய்யப்பட வேண்டும். வருடாந்த கணக்கெடுப்பு சபை உரிய திகதியில் நியமிக்கப்படவில்லை. சேயுத்திட்டம் 2022 முதல் வருடாந்த பொருள் கணக்கெடுப்பு சபையை நடாத்தியிருக்கவில்லை. மேலும், பொருள் கணக்கெடுப்பு சபையின் அறிக்கைகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	பீஓஎஸ் செய்முறை நடைபெற்றுவருவதுடன் 2025 யூலை இறுதியில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட முடியும்.	நிதிப்பிரமாணங்களின் பிரகாரம் பொருள் கணக்கெடுப்புச் சபை உரிய காலத்தில் நடைபெற வேண்டும்.
(ஆ) உள்நாட்டு வருமான வரித்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2019 யூலை 09 ஆம் திகதியிடப்பட்ட சீஐஐஆர்/2019/03-1 (Ins. & Cir) ஆம் இலக்கச் சுற்றறிக்கை மற்றும் 2021 ஏப்ரல் 09 ஆம் திகதியிடப்பட்ட சீஐஐஆர்/2021/02-02 ஆம் இலக்கச் சுற்றறிக்கை	அனைத்து நிறுவனங்களும், காலாண்டுக்குப் பிறகு அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் வழங்குனர்களுக்கு செலுத்திய வற் தொடர்பான விவரங்களை உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால், செயுத்திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே செயுத்திட்டம் அந்த விவரங்களைத் தயாரித்து உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு அனுப்பவில்லை.	அரசு 2025 ஆண்டுக்கான சுற்றறிக்கையின்படி, விவரங்களை ஐஆர்ஐக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

3. பெளதீக செயலாற்றல்

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பெளதீக முன்னேற்றம்.

கூறு	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு	தாமதம்/ கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
	எதிர்பார்க்க கப்பட்ட பெளதீக செயலாற்றல்	அடையப் பட்ட செயலாற்றல்		
	சதவீதம்	சதவீதம்		
ஓட்டுமொத்த பெளதீக முன்னேற்றம்	100	81.8	இந்த செயற்திட்டம் 2017 யூன் 26 அன்று தொடங்கப்பட்டு 2025 யூன் 30க்குள் திட்டமிடப்பட்டது. மீதமுள்ள மாதங்களுக்குள் செயற்திட்டத்தை முடியுமா நிச்சயமற்றது.	2017 இப்போது IFAD செயற்திட்டத் தின் செயல்பாடுகள் திட்டமிட்ட காலக்கெடுவி ற்குள் முடிக்கப்பட வேண்டும்.

3.2 குறைப்பயன்பாடுடைய வளங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) செயற்திட்டம் 2023 யூன் 30 அன்று நிறைவு செய்யப்படல் வேண்டும் என்றபோதிலும் 2025 யூன் 30 வரைக்கும் செயற்திட்டத்தினை தொடர்வதற்கு IFAD ஆல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிப் பயன்பாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும்போது, IFAD இனால் கடனாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐ.அ.டொலர் 54.4 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 37.8 மில்லியன் மட்டுமே இந்த செயற்திட்டம் பயன்படுத்தியுள்ளது. சதவீதமாக பார்க்கையில் இது 69 சதவீதமாக காணப்பட்டது. எனவே, மீதமுள்ள இரண்டு ஆண்டு காலப்பகுதியை மீதமாக உள்ள நிதிகளுடன் கருத்தில் கொள்ளும்போது நிதியின் பயன்பாடு வினைத்திறன்றதாகக் காணப்பட்டது.	அமைச்சரவை இந்த நிதிநீட்டிப்புக்கு அனுமதி அளித்துள்ளது, மேலும் SAPP ஆனது 2026.06.30 வரை இலங்கையின் விவசாய சமூகத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய முடியும்.	நிதியை திறமையாகப் பயன்படுத்த வேண்டும்.
(ஆ) மீள்நிரப்பு செய்யக்கூடிய ரூபா 5,000 மில்லியன் வெளிநாட்டுக் கடனுக்கான ஒதுக்கீட்டில் இருந்து மீளாய்வாண்டில் செயற்திட்டம் ரூபா 2,960 மில்லியனை மாத்திரமே பயன்படுத்தியுள்ளமை	மில்கோ உபகரணங்கள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பெறுகை நடைமுறையில்	நிதியை திறமையாகப் பயன்படுத்த வேண்டும்.

அவதானிக்கப்பட்டது. எனவே, மொத்த ஒதுக்கீட்டில் 40 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரூபா 2,039 மில்லியன் ஒதுக்கீடு செயற்திட்டத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

உள்ள பல சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப தாமதங்கள், மறுமதிப்பீடு செய்தல், மறுகட்டமைப்பு போன்ற சில செயற்திட்டங்களால் ரூபா.2,000 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளன.

3.3 சர்ச்சைக்குரிய தன்மையிலான விடயங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) பொலி டன்னல்கள் மற்றும் பயிர்ச்செய்கைக்கு சொட்டு நீர்பாசன முறையை அமைப்பதற்காக H&D Agro Tech (Pvt) Ltd உடன் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கத் தரப்பிலிருந்து யாரும், அதாவது SAPP இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதும், SAPP என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்பட்டதும் கவனிக்கப்பட்டது. H&D Agro Tech (Pvt) Ltd நிறுவனத்திற்கு அரசாங்க நிதியை வரவு வைப்பது சிக்கலானது என்றும், ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும் கவனிக்கப்பட்டது. நிறுவனம் தனது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றவில்லை என்பதும், SAPP இது தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது.	SAPP உடன் முன்மொழியப்பட்ட மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, அவர்களின் விவசாய வணிகத்திற்காக பொலி டன்னல்களை நிர்மாணிப்பதற்காக இளைஞர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அதை தாங்களாகவே செய்யவோ அல்லது வேறு எந்த தரப்பினராலும் செய்யவோ விருப்பம் உள்ளது.	SAP நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ள செயற்திட்டங்கள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
(ஆ) H&D Agro Tech (Pvt) Ltd மற்றும் பயனாளிகளுக்கு இடையேயான ஒப்பந்தம் காணப்பட்டது. ஒப்பந்தத்தின்படி தொழில்நுட்ப பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க ஊக்குவிப்பாளர் ஒப்புக்கொண்ட போதிலும், அத்தகைய ஆலோசனை வழங்கப்படவில்லை என்றும், இதன் விளைவாக, பயிர்கள் அழிக்கப்பட்டதாகவும் பயனாளிகளின் கூற்றுக்களிலிருந்து தெரியவந்தது.	விவசாயத் திணைக்களத்தின் விவசாய பயிற்றுனர்கள் முகாமைத்துவ நடைமுறைகள் மீதான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.	பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்குவது நிகழ்ச்சித்திட்டத்தால் வழங்கப்பட வேண்டும்.
(இ) இரத்தினபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட காளான் வளர்ப்பு திட்டத்தில், SAP நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு அடுப்பு கட்டுதல், பைகள் தயாரித்தல் மற்றும் கொட்டகை கட்டுதல் ஆகியவற்றிற்காக ரூபா.30,000 மானியம் வழங்கப்பட்டது. மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி அறக்கட்டளையான விளம்பரதாரர், பயனாளிகளுக்கு செலவிடாமல், விளம்பர நிறுவனத்தின் செலவுகளுக்காக ரூபா.3,031,480 ஐ தக்க வைத்துக் கொண்டார். மேலும், அடுப்பு கட்டுமானத்திற்கான மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை.	நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அடுப்பு தயாரிப்பாளர்கள் இல்லாததால் பெறுகை நடைமுறையைப் பிரயோகிக்க முடியவில்லை. எனவே, விளம்பரதாரர் திறமையான மேசன்கள் மற்றும் பிற தொழிலாளர்களை பணியமர்த்தி, தொழில்நுட்ப அறிவை அறிந்து, விவரக்குறிப்புகளின்படி அதைச் செய்தார்.	விளம்பரதாரர் மூலம் பெறப்பட்ட நன்மை குறித்து பயனாளிகள் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

- (ஈ) நிகழ்ச்சித்திட்டத்தின் நிதிநிலை அறிக்கையில் 31.12.2022 இல் உள்ளவாறு மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி அறக்கட்டளைக்குரிய பங்களிப்பாக ரூபா.5.3 மில்லியன் மதிப்புள்ள தொகை காட்டப்பட்டாலும், 2023 யூன் இல் உள்ளவாறு விளம்பரதாரர் நிறுவனம் ரூபா.3.8 மில்லியன் பெறுமதியை மட்டுமே சமர்ப்பித்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் பங்களிப்பாக ரூபா.3.8 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டதால், செயற்திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசு நிதி தனியார் வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது, மீதமுள்ள அனுமதியளிக்கப்பட்ட பங்களிப்பு வழங்கப்படவில்லை மற்றும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி அறக்கட்டளையாக இருந்த விளம்பரதாரருக்கு ரூபா.34.56 மில்லியன் தொகை பல சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சித்திட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்திலிருந்து வழங்குனர்களுக்கு பணம் செலுத்தும்போது, ரூபா.700,000 முதல் ரூபா.7 மில்லியன் வரை பணம் செலுத்த காசோலைகளுக்குப் பதிலாக காசு நி.பி.385 ஐ மீறி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- தினசரி ஊதியம் பெறும் பணிகளை அவற்றின் தினசரி விகிதங்களுக்கு மாலையில் காசோலைகள் மூலம் செலுத்த முடியாது. இது நடைமுறைக்கு மாறானது.
- நி.பி 385(i) ஐ விளம்பரதாரர் பயன்படுத்த வேண்டும்.
- (உ) நிறுவனத்திற்கு 4Ps செயற்திட்டத்திற்கான பிரஷ்-கட்டர் வித் ஆக்சஸெரீஸ் பெறுகை வழங்கப்பட்டாலும், செயற்திட்டத் தேவையை உடனடியாக நிறைவேற்ற அந்த நிறுவனத்திற்கு போதுமான திறன் இல்லை. இதன் விளைவாக, ஒப்பந்தத்தின்படி பொருட்கள் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 8-12 வாரங்களுக்குள் ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும் என்றாலும், நிறுவனம் 7 நிலைகளில் மொத்த உருப்படிகளையும் வழங்கியது. 125 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 18 வாரங்களுக்குப் பிறகு முதல் வழங்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்த பெறுகையின் உருப்படிகளை வழங்க மொத்தம் 76 வாரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் விரும்பிய காலக்கெடுவிற்குள் அடையப்படாமல் போகலாம்.
- கடன் வழங்குவதற்கு தகுதியான விவசாயிகளைத் தீர்மானிப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாக இருந்ததால், கொடுக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கல்களை முடிக்க முடியவில்லை.
- விலைமனுதாரருடனான ஒப்பந்தங்களின்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ஊ) அந்த 5,894 தூரிகை வெட்டும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு சோள விவசாயிகளிடையே விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால் விநியோகம் தொடர்பான விவரங்கள் செயற்திட்டத்தின் வணிக மேம்பாட்டுப் பிரிவு மற்றும் M & E பிரிவால் பராமரிக்கப்படவில்லை.
- மானியங்களைப் பெறும் விவசாயிகளின் விவரங்களை முறையாகப் பராமரிக்க BD மற்றும் M&E பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- செயற்திட்டம் விவரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
- (எ) இந்த செயற்திட்டம் 4Ps செயற்திட்டங்களில் பால் விவசாயிகளுக்காக 2000 புல் வெட்டுதல் இயந்திரங்களை பெறுகை செய்துள்ளது. இந்த கொள்முதல் Kalana Engineering Technologies வழங்கப்பட்டுள்ளது மற்றும் ஒப்பந்தம் 2022
- தாமதத்திற்கான பல காரணங்களால். Kalana Engineering Technologies 4Ps செயற்திட்டங்களில் பால் விவசாயிகளுக்கு 2000 புல்
- செயற்திட்டத்தின் முன்மொழிவின்படி விவசாயிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும்

ஆகஸ்ட் 02 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாளிலிருந்து 8-12 வாரங்களுக்குள் புல் வெட்டுதல் இயந்திரங்கள் வழங்கப்படும். ஆனால் Kalana Engineering Technologies 24 தொகுதிகளாக 68 வாரங்களில் இயந்திரங்களை வழங்கியுள்ளது. முழு பெறுகையும் வழங்க வழங்குனருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு அல்லது இழப்பை மீட்டெடுக்க SAPP எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த தாமதம் காரணமாக SAPP கூடுதலாக ரூபா.18,696,380 வற் வரியை செலுத்தியுள்ளது.

வெட்டுதல் இயந்திரங்களை விலைமனுதாரருடனா வழங்குவதில் தாமதம் ன ஒப்பந்தங்களின்படி ஏற்பட்டதால், அரசாங்கத்தால் செயல்பட வேண்டும். விநியோக காலத்திற்கு இடையில் விதிக்கப்பட்ட வற் கூடுதல் செலவு ஏற்படுகிறது.